

கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த

அரசு மருத்துவரின் குடும்பம் குறித்து பேரவையில் தவறான தகவல்

| சுகாதார அமைச்சருக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு

■ சென்னை

கரோனா பேரிடரில் பணி யாற்றி உயிரிழந்த அரசு மருத் துவரின் குடும்பம் குறித்து சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் தவறான தகவலை தெரிவித்ததாக அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தி யாளர்களிடம், அரசு மருத்து வர்களுக்கான சட்டப்பேராட் டக் குழு தலைவர் மருத்துவர் எஸ். பெருமாள் பிள்ளை கூறுபாதுவது: கரோனா பேரிடரில் பணி யாற்றி உயிரிழந்த அரசு மருத் துவர் விவேகானத்தின் மனைவி, அரசு வேலை கேட்டு, தன் குழந்தைகளுடன் சுகாதாரத்துறை அமைச்சரை 3 முறை நேரில் சந்தித்து கேறிக்கை விடுத்தார். ஆனால் அமைச்சர் கருணை காட்ட வில்லை. மக்கள் உயினைக் காப்பாற்ற போராடி மாண்ட மருத்துவரின் குடும்பம், நிவாரணம் மற்றும் அரசு வேலை கேட்டு சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்



● சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்களுக்கான சட்டப்பேராட்டக் குழு தலைவர் எஸ்பெருமாள் பிள்ளை. உடன்க அரசு மருத்துவர் விவேகானத்தின் மனைவி திய்யா மற்றும் குழந்தைகள்.

டது தமிழகத்தில் மட்டும்தான் நடந்துள்ளது. ஆனாலும், அமைச்சர் மனம் இரங்க வில்லை.

வேறுவழியின்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், திய்யா விவேகானத்துக்கு அரசு வேலை தரப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்ட பிறகு, நீதி கிடைக்க வில்லை. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்

பத்துக்கு உடனடியாக ரூ.10 லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால், கரோனாவில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்தை கண்டுக்கொள்வதில்லை.

முதல்வர் தலையிடவேண்டும்

மறைந்த அரசு மருத்துவர் விவேகானத்தின் மனைவிக்கு அரசு வேலை தரப்படாது குறித்து தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு எம்எல்ஏ

வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். அதற்கு, சுகாதாரத்துறை அமைச்சர், விவேகானத்துக்கு 2 மனைவிகள் எனவும், குடும்பத்துக்குள் பிரிச்சினை உள்ளது என்றும் சம்பந்தமில்லாத தவறான தகவலை தெரிவித்துள்ளார். இது வெந்தபுண்சில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. எனவே முதல்வர் உடனடியாக தலையிட்டு, மருத்துவர் விவேகானத்தின் மனைவிக்கு அரசு வேலைக் கான ஆணையை தன் கைகளால் வழங்க வேண்டுகிறோம்.

மேலும், முதல்வர் ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது, உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானத்தின் மனைவி திய்யா மற்றும் குழந்தைகள் உடன் இருந்தனர்.

போதைக்கு அடிமையாகி இருக்கிறார்களா?

மாணவர்களை ஆசிரியர்கள்

கண்காணிக்க வேண்டும்

| உணவு பாதுகாப்பு துறை வலியுறுத்தல்

■ சென்னை

மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்களா? என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை வலியுறுத்தி உள்ளது.

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையால் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. துறையின் ஆணையர் ஆர்.லால்வேனா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதிஷ்குமார், ஜெப்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது.

நல்வழி கூறவேண்டும்

இதில், உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதிஷ்குமார் பேசும்போது, “மாணவ சமுதாயம் போதை யின் பாதையில் செல்வதைத் தடுக்கும் கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறது. மாணவர்கள் யாராவது போதைப் பழக்கத்தில் ஈடுபட்டால் அவர்களை அனைவரின் முன்பாக கண்டிக்கும் கவலை, நல்வழி கூறி சிந்திக்கச் செய்யுங்கள்.

அரசின் மறுவாழ்வு யையங்களுக்கு அவர்களை அனுப்ப உதவுங்கள். உங்கள் கண்காணிப்பு அவர்களின் நாளைய வாழ்க்கையை காப்பாற்ற செய்யப்படும் பெரும் முயற்சியாகும்.

நன்னெறி போதனை

இது சம்பந்தமான தகவல்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்

தொடர்புகொள்ளுங்கள். கலந்துரையில் நன்னெறி வகுப்பி போதிக வேண்டும்” என்றார்.

பிராந்திய சொத்து மட்டிகளை சென்னை வருகநகர பிராந்தியம் (ROSARB) எண்.10, முதல் தளம், சி.பி. ராமசாமி சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-600018. போன் : 044 2345 4221/97899 74307

அகசயா சொத்து விற்பனைக்கான இ - ஏல அறிவிப்பு

(2002-ம் ஆண்டின் கடைசியான சொத்துக்கள் அமலாக்கச் சட்டம் விதிகளின் கீழ் விதி 8(6) & 6(2) இன் கீழ் வைக்கப்பட்டுள்ள அகசயம் மற்றும் அகசயச் சொத்துக்களை விற்பனை செய்தல். கடன்தாரர் / ஐம்எந்தாரர் / அமலாக்கார் மற்றும் பொதுக்களுக்கு இது அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், கீழே குறிப்பிட்டுள்ள சொத்துகள் நிதி சொத்துக்களை பாதுகாத்தல் மற்றும் சீரமைத்தல் மற்றும் மனை வட்டி அமலாக்கச் சட்டம் 2002 விதி 8(6) இன் கீழ் பாங்கு ஆஃப் பரோடா அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அளக்கால் வகைப்படுத்தப்பட்ட கீழே உள்ள சொத்துக்கள் “உள்ள இடத்தில் உள்ளவாறு”, “உள்ளது உள்ளவாறு”, “எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே” மற்றும் எந்த தீர்வும் இல்லாத எல்லா அம்சங்களில் வசூலிடப்படும் கடன்களைக் கீழே குறிப்பிட்டுள்ள கடன் மற்றும் செலவுகளை திருப்பி வழங்குவதற்காக மின் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. கடன்தாரர் / ஐம்எந்தாரர் விவரம், நிலைக்குத் தோகை, சொத்து விவரம், சீரமைக்கப்படும் மின் ஏலத் தேதி மற்றும் தேர்வு, தேவனாத்தி தொகை மற்றும் ஏல அடிகரிப்பு தொகை ஆகியவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

கடன்தாரர் / ஐம்எந்தாரர் / அமலாக்கார் பெயர் மற்றும் முகவரி: கடன்தாரர்: (1) திரு. N ரமணி (ஸ்டேட்) பிரித்திதியாக சட்டப்புவ வாரிசுதாரர்கள் 1) திருமதி உமா கெளரி, க/பெ. (ஸ்டேட்) திரு. N ரமணி 2) Ms R கல்பனா, த/பெ. (ஸ்டேட்) திரு. N ரமணி, இருவரின் முகவரி: எண் 04/103, திருவள்ளூர் தெரு, மணியங்கம் சாலை, மணியங்கம், வண்ணார்புழை - 600048. (2) மேலும்: S2B/PTC குடும்பம், வரதராஜபுரம், வண்டலூர் அஞ்சல்-600048. (3) திரு. N ரமணி (ஸ்டேட்) பிரித்திதியாக சட்டப்புவ வாரிசுதாரர்கள் திருமதி உமா கெளரி, க/பெ. (ஸ்டேட்) திரு. N ரமணி, பிண்டா எண். F2, முதல் தளம், ஸ்ரீ ரங்கம் பிண்டா, மனை எண். 26, கார்டன் சிடி, வரதராஜபுரம், காஞ்சிபுரம்-600 048. (4) திரு. N ரமணி (ஸ்டேட்) பிரித்திதியாக சட்டப்புவ வாரிசுதாரர்கள் Ms R கல்பனா, த/பெ. (ஸ்டேட்) திரு. N ரமணி, பிண்டா எண். F2, முதல் தளம், ஸ்ரீ ரங்கம் பிண்டா, மனை எண். 26, கார்டன் சிடி, வரதராஜபுரம், காஞ்சிபுரம்-600 048.

மொத்த நிலைக்குத் தொகை : 09.12.2024 தேதியுட்பு ரூ. 30,40,691.31 நேரடி சுவாதினம் மேலும் 10.12.2024 முதல் வட்டி மற்றும் இது கட்டணங்கள் இதில் செலும்.

அகசயா சொத்து விவரம்: ஷெட்யூல் A: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, வரதராஜபுரம் கிராமம், கிராம எண். 111, சர்வே எண்கள். 132/2B2 மற்றும் 132 பகுதி, பட்டா எண். 9658, பட்டாவின் படி துணைப்பிரிப்பு சர்வே எண். 132/63ன் C.M.D.அளவு அங்கீகரிக்கப்பட்ட P.P.D.I.O எண். 12/2001, திட்ட அனுமதி எண். 97/2013, 10.09.2013 தேதியிட்ட பட்டயமில்லாத ஆணையர், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தால் நிபந்தனைகளின்படி வழங்கப்பட்ட சென்னை 600 008, உறுப்பினர் பெயர், CMDA அவர்களால் வழங்கப்பட்ட அதிகாரித்தர்ப்படி திட்ட அனுமதி எண். D.Dis.2580/2013/A3, தலைவர், வரதராஜபுரம் முதல் நில ஊராட்சி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் அவர்களால் 30.09.2013 தேதியிட்ட வழங்கப்பட்ட மு.மு. எண்.132/2013-2014 என்பது “கார்டன் சிடி” எனப் பெயர் கொண்டு மனை பிரிவின் மனை எண்.26ன் 2400 சதுர அடி கொண்ட காலி வீட்டு மனை அந்ன் துணைக்குறும் பகுதியும்.

எல்லைகள்: வடக்கு: மனை எண்.25, தெற்கு: மனை எண்.27, கிழக்கு: அங்கீகரிக்கப்பட்ட மனைகள் (அங்கீகரிக்கப்பட்ட எண். P.P.D.I.O.எண்.33/97) மற்றும் மேற்கு: 30 அடி சாலை அளவுகளில்: வடக்குமேலும்: 60 அடி, கிழக்குமேலும்: 60 அடி, கிழக்குமேலும்: 40 அடி மற்றும் மேற்குமேலும்: 40 அடி ஆக மொத்தம் 2400 சதுர அடி அளவு இணையாக.

ஷெட்யூல் B: 247 சதுர அடி (22.95 சதுர மீட்டர்கள்) பிரித்தும் பிரிக்கப்படாத பங்கு நிலச் சொத்தின் மீதான உரிமை மொத்த சொத்து ஷெட்யூல் A சொத்தில் அடங்கும்.

ஷெட்யூல் C: 542 சதுர அடி அல்லது அதற்கு இணையான வில்லுதான் (பொதுமைய பகுதியை உள்ளடக்கிய) குறுக்குப் பாதா, பிண்டா எண். 12, முதல் தளம், திட்டம் “ஸ்ரீ ரங்கம் பிண்டா” எனப் பெயர் கொண்டு கட்டப்பட்டு மூலம் கட்டியும் ஷெட்யூல் A சொத்தில் அடங்கும். மேற்குநிபந்திப்பட்டுள்ள இச்சொத்து குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள், தென் சென்னை பதிவு மாவட்டம், பட்டயம் சார் பதிவு மாவட்டத்தில் உள்ளது. குறிப்பாக மேலும் தகவலையு 15.07.2015 தேதியிட்ட விபரணைப் படிதி எண்.5650/2015, 22.05.2015 தேதியிட்ட கட்டுமான ஒப்புதல் எண். 5049/2015, 15/07/2015 தேதியிட்ட தீர்மான பத்திர எண். 5651/2015, 12/03/2021 தேதியிட்ட துணை தீர்மான பத்திர எண். 2016/2015 விவரத்தை தெரிவித்து கொள்ளலாம்.

குறைந்த பட்ச நிர்வாக விலை : ரூ. 17,51,000/- தேவனாத்தி தொகை : ரூ. 1,75,100/- ஏலத் தொகையை அதிகரித்தல் : ரூ. 10,000/-

ஏலச் சொத்தின் பார்வைப் படம் மற்றும் தேர்வு : 24.12.2024 காலை 11.00 மணி முதல் மீதம் 3.00 மணி வரை 31.12.2024 மீதம் 02.00 மணி முதல் மீதம் 6.00 மணி வரை

விற்பனை விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு, கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்: www.bankofbaroda.in/e-auction.htm and https://baanknet.com பார்க்கவும். மேலும் விலைக்குறிப்பிட்டாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி தொலைபேசி எண். 044-23454221/97899 74307 அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

இடம் : சென்னை தேதி : 11.12.2024 அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி பாங்கு ஆஃப் பரோடா

பாரத ஸ்டேட் வங்கி

சம்பந்தப்பட்ட சிவசுஜா தேவி ராமசாமி ஸ்வம் (CRAMC)

பின்வரும் கடன்தாரர்கள் வங்கியிடமிருந்து பெறும் கடன் வசதியில் அசல் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்துவதில் தவறவிட்டார்கள் மற்றும் கடன்கள் வாராக்கடன் (NPA) என வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று இதன்மூலம் அறிவிப்பு வழங்கப்படுகிறது மற்றும் அவர்கள் கடைசியாக தெரிவிக்கப்பட்ட முகவரிகளில் 2002ல் வருடத்திய கடைசியுச் சொத்துக்களை கொடுக்காக்குதல், நிதிச் சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடைசியான சொத்துக்கள் மீதான உரிமை அமலாக்கச் சட்டம் பிரிவு 13 (2)ன் கீழ் வருடக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் பட்டியலிடா ஆசனால் திரும்பப் பெறப்பட்டுள்ளன எனவே அது இந்த பொது அறிவிப்பு மூலமாக தெரிவிக்கப்படுகிறது.

கடன்தாரர் பெயர்	சொத்துக்களின் விவரங்கள் / கொடுக்கப்பட்ட மேலேயு கடைசியுச் சொத்துக்கள் முகவரி	NPA தேதி & அறிவிப்பு தேதி & திருவரைத் தொகை
RACPC MRC நகர் (17193)-ல் இணைக்கப்பட்ட எங்களின் MRC நகர் (சென்னை) (17132) கிணையித் திருமதி. திய்யா.S (கடன்தாரர்) மற்றும் திரு. MD காலித். MH (இணை கடன் தாரர்) ஆயிரப்பாக்கியோல் உள்ள SBI வீட்டு எலாக்கடன் கணக்கு எண். 41997405521.	குடியிருப்பு முகவரி (கடன்தாரர்/இணை கடன்தாரர்): திருமதி. திய்யா.S. (கடன்தாரர்), க/பெ. (ஸ்டேட்) MD காலித். MH மற்றும் திரு. MD காலித். MH (இணை கடன்தாரர்), த/பெ. முல்லைக்கு ஹாஸ்டல் -1, பிள்ளையார் கோயில் தெரு, ஸூலக்கி எரி, பம்பல், சென்னை - 600 075.	08.11.2024
CBS முகவரி முகவரி (கடன்தாரர்): எண்.85, செலைய்யன் கோயில் தெரு, வாலவத்தூர், சித்திராபுரம், சென்னை - 600 072.	CBS முகவரி (இணை கடன்தாரர்): எண்.1, பிள்ளையார் கோயில் தெரு, ஸூலக்கி எரி, பம்பல், சென்னை - 600 075.	அறிவிப்பு தேதி 11.11.2024
அலுவலக முகவரி (கடன்தாரர்): பணியாளர் குறியீடு: 2525, பிச்சன் மேனேஜ் - ஆயிஸ் ஸ்டாப்டெட், செல்ஸ் ஸ்டாப்டெட்,மெண்ட், Layouts சென்னாவிலே பிண்டா, எண்.82/116, வேளச்சேரி பிரதான சாலை, ஷெட்யூட்டெட், சென்னை - 600 015.	சொத்துக்கள் முகவரி: (கடன்தாரர்/இணை கடன்தாரர்) : பண்டா எண்.T-1, 3வது தளம், ATH கிளையிடம், 12வது தெரு, எல்டி.கு - III, ஸ்லாட் நகர், பம்பல், சென்னை - 600 075.	11.11.2024

யாற்று அறிவிப்பு செலவுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அறிவிப்பு வெளியான பரிசீலிக்கு 60 நாட்களுக்குள் நிதியவைத் தொகையைச் செலுத்துவாறு மேற்குறிப்பிட்ட கடன்தாரர்கள் மற்றும் ஐம்எந்தாரர்கள் (பொருத்தும் பெருமையால்) இதன் மூலம் அளவிடப்படுகிறார்கள். தவறான 60 நாட்கள் காலவாதிதான பிறகு அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2002ல் வருடத்திய கடைசியுச் சொத்துக்களை கொடுக்காக்குதல் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் உரிமை அமலாக்கச் சட்டம் பிரிவு 13 (4)ன் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகிறது.

சட்டம் பிரிவு 13 (4)ன் கீழ் கடைசியுச் சொத்துக்களை மீட்டு கொள்வதற்கு கால அலாசனம் உள்ளது என்று கடன்தாரரின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

தேதி : 12.12.2024 இடம் : சென்னை அதுகாரபூர்வ அதிகாரி எல்பேட் பாங்கு ஆஃப் இந்தியா, CRAMC, LHO, சென்னை

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY AND IS NOT A PROSPECTUS ANNOUNCEMENT AND DOES NOT CONSTITUTE AN INVITATION OR OFFER TO ACQUIRE, PURCHASE OR SUBSCRIBE FOR EQUITY SHARES.



EMERALD TYRE MANUFACTURERS LIMITED

CORPORATE IDENTIFICATION NUMBER: U25111TN2002PLC048665

Our Company was originally incorporated as “Emerald Resilient Tyre Manufactures Private Limited” a private limited company under the Companies Act, 1956 with the Registrar of Companies (“ROC”), Tamil Nadu pursuant to Certificate of Incorporation dated March 27, 2002. Thereafter, the name of our Company was changed from “Emerald Resilient Tyre Manufactures Private Limited” to “Emerald Resilient Tyre Manufacturers Private Limited” vide special resolution passed by the members at the Extra-ordinary General Meeting held on July 16, 2018. Subsequently, our company was converted into Public Limited Company and name of company was changed from “Emerald Resilient Tyre Manufactures Private Limited” to “Emerald Resilient Tyre Manufacturers Limited” pursuant to a special resolution passed by our shareholders at the Extra Ordinary General Meeting held on November 25, 2023, and a fresh certificate of incorporation was issued by the Registrar of Companies, Tamil Nadu dated December 22, 2023. Thereafter, the name of our Company was changed from “Emerald Resilient Tyre Manufacturers Limited” to “Emerald Tyre Manufacturers Limited” vide special resolution passed by the members at the Extra-ordinary General Meeting held on January 11, 2024. The CIN of the Company is U25111TN2002PLC048665. For further details please refer to the chapter titled “History and Corporate Structure” beginning on Page No. 144 of this Prospectus.

Registered Office: Emerald House, Plot No. 2, Second Street, Porur Gardens, Phase-I, Vanagaram, Tiruvallur, Poonamallee, Tamil Nadu, India, 600095, Telephone: +91 9043063194; Email: cosec@emeraldtyres.com; Website: www.emeraldtyres.com; Contact Person: Ms. Raja Devika Dhivyaa, Company Secretary and Compliance Officer;

PROMOTER OF OUR COMPANY: CHANDHRASEKHARAN THIRUPATHI VENKATACHALAM

INITIAL PUBLIC OFFERING OF 51,85,200 EQUITY SHARES OF RS. 10/- EACH (“EQUITY SHARES”) OF EMERALD TYRE MANUFACTURERS LIMITED (“EMERALD” OR THE “COMPANY”) FOR CASH AT A PRICE OF RS. 95/- PER EQUITY SHARE (THE “OFFER PRICE”), AGGREGATING TO RS. 4925.94 LAKHS (THE “OFFER”), COMPRISING A FRESH OFFER OF 49,86,000 EQUITY SHARES AGGREGATING TO RS. 4736.70 LAKHS BY OUR COMPANY (“FRESH OFFER”) AND AN OFFER FOR SALE OF 1,20,000 EQUITY SHARES BY KARTHIKEYAN SWARNAM AND 79,200 EQUITY SHARES BY S VIJAYALAKSHMI (“THE SELLING SHAREHOLDER”) AGGREGATING TO RS. 189.24 LAKHS (“OFFER FOR SALE”), OUT OF THE OFFER, 3,00,000 EQUITY SHARES AGGREGATING TO RS. 285 LAKHS WAS RESERVED FOR SUBSCRIPTION BY MARKET MAKER (“MARKET MAKER RESERVATION PORTION”), THE OFFER LESS THE MARKET MAKER RESERVATION PORTION I.E. OFFER OF 48,85,200 EQUITY SHARES OF FACE VALUE OF RS. 10.00/- EACH AT AN OFFER PRICE OF RS. 95 /- PER EQUITY SHARE AGGREGATING TO RS. 4640.94 LAKHS IS HEREINAFTER REFERRED TO AS THE “NET OFFER”. THE OFFER AND THE NET OFFER WILL CONSTITUTE 26.62% AND 25.08%, RESPECTIVELY OF THE POST OFFER PAID UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY. THE PRICE BAND WAS DECIDED BY OUR COMPANY AND THE SELLING SHAREHOLDERS IN CONSULTATION WITH THE BRLM AND WAS ADVERTISED IN ALL EDITIONS OF FINANCIAL EXPRESS (A WIDELY CIRCULATED ENGLISH NATIONAL DAILY NEWSPAPER), HINDI EDITION OF JANSATTA (A WIDELY CIRCULATED HINDI NATIONAL DAILY NEWSPAPER, AND TAMIL EDITIONS OF THE TAMIL REGIONAL NEWSPAPER HINDU TAMIL THISAI, TAMIL BEING THE REGIONAL LANGUAGE OF TAMILNADU, WHERE OUR REGISTERED OFFICE IS LOCATED), AT LEAST TWO WORKING DAYS PRIOR TO THE BID/OFFER OPENING DATE AND WAS MADE AVAILABLE TO THE NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED (“NSE”) FOR THE PURPOSES OF UPLOADING ON THEIR WEBSITE IN ACCORDANCE WITH SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (OFFER OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018, AS AMENDED (THE “SEBI ICDR REGULATIONS”).

CORRIGENDUM TO PROSPECTUS - NOTICE TO INVESTORS

In reference to the Prospectus dated 9th December, 2024,

1. The definition specified in the “Offer Related Terms” in “DEFINITIONS AND ABBREVIATIONS” chapter on page 05 of the Prospectus which shall be read as/amended as follows:

Term	Description
Mutual Fund Portion	5% of the Net QIB Portion (other than anchor allocation), or 48,000 Equity Shares, which is available for allocation to Mutual Funds only on a proportionate basis, subject to valid Bids being received at or above the Offer Price.

2. “The Offer” under “Section IV-Introduction” on page 40 of the Prospectus shall be read as/stand amended as follows:

THE OFFER	
The following table summarises the Offer details of this Prospectus:	
Issue of Equity Shares by our Company ^{(1) (2)}	51,85,200 Equity Shares of face value of ₹ 10/- each fully paid up of our company at a price of ₹ 95 per Equity share aggregating to ₹ 4925.94 lakhs
The Issue Consist of:	
Free Issue	49,86,000 Equity Shares of face value of Rs.10/- each fully paid-up for cash at price of Rs. 95/- per Equity Share aggregating to Rs.4736.70 Lakhs.
Offer For Sale	1,99,200 Equity Shares of face value of Rs.10/- each fully paid-up for cash at price of Rs. 95/- per Equity Share aggregating to Rs.189.24 Lakhs.
of which:	
Market Maker Portion Reservation	Offer of 3,00,000 Equity Shares having a face value of ₹ 10/- each at a price of ₹ 95 per Equity Shares aggregating ₹ 285 lakhs
Net Offer to Public ⁽³⁾	Offer of 48,85,200 Equity Shares having a face value of ₹ 10/- each at a price of ₹ 95 per Equity Shares aggregating ₹ 4640.94 lakhs
Out of which ⁴⁾ :	
A. QIB Portion ^{(1) (5)}	Not more than 24,40,800 Equity Shares aggregating to ₹ 2318.76 Lakhs
Of Which	
(a) Anchor Investor Portion	14,64,000 Equity Shares aggregating to ₹ 1390.80 Lakhs
(b) Net QIB Portion (assuming the Anchor Investor Portion is fully subscribed)	9,76,800 Equity Shares aggregating to ₹ 927.96 Lakhs
Of which:	
(i) Available for allocation to Mutual Funds only (5% of the QIB Portion (excluding Anchor Investor Portion)	48,000 Equity Shares aggregating to ₹ 45.6 Lakhs
(ii) Balance of QIB Portion for all QIBs Including Mutual Funds	9,28,800 Equity Shares aggregating to ₹ 882.36 Lakhs
B. Non-Institutional Category	Not Less than 7,33,200 Equity Shares aggregating to ₹ 696.54 Lakhs
C. Retail Portion	Not Less than 17,11,200 Equity Shares aggregating to ₹ 1625.64 Lakhs
Pre and post	
Equity Shares outstanding prior to the Offer	1,44,90,512 Equity Shares of face value of ₹10/- each
Equity Shares outstanding after the Offer	1,94,76,512 Equity Shares of face value of ₹10/- each
Use of Net Proceeds	Please refer “Objects of the Offer” on page 66 for further information about the use of the Net Proceeds.

3. “Offer Structure” chapter on page 217 of the Prospectus shall be read as/stand amended as follows:

Particulars of the Offer ⁽²⁾	Market Maker Reservation Portion	QIBs	Non-Institutional Applicants	Retail Individual Investors
Number of Equity Shares available for allocation	3,00,000 Equity Shares	Not more than 24,40,800 Equity Shares.	Not less than 7,33,200 Equity Shares	Not less than Equity Shares 17,11,200
Percentage of Offer size available for allocation	5.78% of the Offer size	Not more than 50% of the Net Offer being available for allocation to QIB Bidders. However, up to 5% of the Net QIB Portion available for allocation proportionately to Mutual Funds only. Mutual Funds participating in the Mutual Fund Portion will also be eligible for allocation in the remaining QIB Portion. The unsubscribed portion in the Mutual Fund Portion will be added to the Net QIB Portion. Up to 60.00% of the QIB Portion available for allocation to Anchor Investors and one third of the Anchor Investors Portion shall be available for allocation to domestic mutual funds only.”	Not less than 15% of the Net Offer	Not less than 35% of the Net Offer
Basis of Allotment (3)	Firm Allotment	Proportionate as follows: a) 14,64,000 Equity Shares available for allocation on a proportionate basis to Anchor Investor only; and b) 48,000 Equity Shares available for allocation on a proportionate basis to Mutual Funds only; and c) 24,40,800 Equity Shares available for allocation on a proportionate basis to all QIBs, including Anchor and Mutual Funds receiving allocation as per (a) and (b) above.	Proportionate	Proportionate
Mode of Bid	Only through the ASBA Process	Only through the ASBA process.	Through ASBA Process through banks or by using UPI ID for payment	Through ASBA Process through banks or by using UPI ID for payment
Mode of Allotment	Compulsorily in dematerialized form			
Minimum Bid Size	1200 Equity Shares in multiple of 1200 Equity shares	Such number of Equity Shares and in multiples of 1200 Equity Shares that the Bid Amount exceeds ₹ 200,000	Such number of Equity Shares in multiples of 1200 Equity Shares that Bid size exceeds ₹ 200,000	1200 Equity Shares in multiple of 1200x Equity shares so that the Bid Amount does not exceed ₹ 2,00,000
Maximum Bid Size	3,00,000 Equity Shares	Such number of Equity Shares in multiples of 1200 Equity Shares not exceeding the size of the Net Offer, subject to applicable limits	Such number of Equity Shares in multiples of 1200 Equity Shares not exceeding the size of the Offer (excluding the QIB portion), subject to limits as applicable to the Bidder	Such number of Equity Shares in multiples of 1200 Equity Shares so that the Bid Amount does not exceed ₹ 2,00,000
Trading Lot	1200 Equity Shares, however, the Market Maker may accept odd lots if any in the market as required under the SEBI ICDR Regulations	1200 Equity Shares and in multiples thereof	1200 Equity Shares and in multiples thereof	1200 Equity Shares
Terms of Payment	Full Bid Amount shall be blocked by the SCSBs in the bank account of the ASBA Bidder or by the Sponsor Bank through the UPI Mechanism that is specified in the ASBA Form at the time of submission of the ASBA Form.			
Mode of Bid	Only through the ASBA process			

BOOK RUNNING LEAD MANAGER TO THE ISSUE	REGISTRAR TO THE ISSUE	COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER
GYR Capital Advisors Private Limited 428, Gala Empire, Near JB Tower, Drive in Road, Thaitel, Andheri-380 054, Gujarat, India. Telephone: +91 8777564648 E-mail id: info@gyrcapitaladvisors.com Website: www.gyrcapitaladvisors.com Investor Grievance e-mail ID: investors@gyrcapitaladvisors.com Contact Person: Mohit Bad SEBI Registration Number: INM000012810 CIN: U67200GJ2017PT0096908	Link Intime India Private Limited C-101, 1st Floor, 247 Park, Lal Bahadur Shastri Marg, Vikhroli (West), Mumbai 400 083 Maharashtra, India Telephone: +91 8108114949 E-mail id: emerald ipo@linkintime.co.in Website: www.linkintime.co.in Investor Grievance e-mail ID: emerald ipo@linkintime.co.in Contact Person: Shanti Gopalkrishnan SEBI Registration Number: INR000004058 CIN: U67190MH1999PT0118368	Ms. Raja Devika Dhivyaa EMERALD TYRE MANUFACTURERS LIMITED Address Emerald House, Plot No.2, Second Street Porur Gardens, Phase-I, Vanagaram, Tiruvallur, Poonamallee, Tamil Nadu-600095, India Telephone: +91 9043063194 E-mail: cosec@emeraldtyres.com Website: www.emeraldtyres.com Investors can contact the Company Secretary and Compliance Officer, the BRLM or the Registrar to the Issue in case of any pre-Issue or post-Issue related problems, such as non-receipt of letters of Allotment, non-receipt of allotted Equity Shares in the respective beneficiary account, non-receipt of refund orders and non-receipt of funds by electronic mode.

FOR EMERALD TYRE MANUFACTURERS LIMITED
On behalf of the Board of Directors
Sd/-
Ms. Raja Devika Dhivyaa
Company Secretary & Compliance Officer
Disclaimer: EMERALD TYRE MANUFACTURERS LIMITED subject to receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offer of its Equity Shares and has filed a prospectus dated December 09, 2024 with the ROC. The Prospectus shall be made available on the website of the SEBI at www.sebi.gov.in as well as on the website of the BRLM i.e., GYR Capital Advisors Private Limited at www.gyrcapitaladvisors.com, the website of the NSE EmERGE at www.nseindia.com. Any potential investor/investor should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risks, see “Risk Factors” beginning on page 24 of the Prospectus.
The Equity Shares offered in the Issue have not been and will not be registered under the U.S. Securities Act of 1933, as amended (the “Securities Act”) or any other applicable law of the United States and, unless so registered, may not be offered or sold within